

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JULY 12, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Land Ordinances, 1897, 1899 and 1900."]

TAKE notice, that unless within three months from the 7th day of June, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

Description of Lands referred to.

W. E. DAVIDSON, Special Officer.

The following lots, situated in the village of Kaduruwana in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
		A. B. P.
1	Kirimetiwalahena and Jambatehena	22 0 30

on sheets O 14 55, 68 and O 14 54, 62, and bounded as follows: on the north by the road from Akuressa to Deniyaya; on the east by the village limit of Pitabaddara, Udawatta belonging to Vitanage Don Juwanis; on the south by Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others; on the west by Kowilagodahena alias Owitagodahena sold by Crown to D. P. Wirasuriya (T. P. 155,797), Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others.

විෂ් 1901 නවු ජුනි මස 7 වෙනි දින පටන් කුණ්වාසයන් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එක කට නොහොත් වැඩිගණකයට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් විෂ් 1897ගේ නොමැර 1නේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තරයෙන් මාතර කන්තෝරුවේදී උත්තරයෙන් ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොහොත්, එකී විශේෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තරයෙන් විෂ් 1897ගේ නොමැර 1නේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙන හැරදක්වන්නට නොහොත් සෑම ඉඩම් රජයන්තක ඉඩම් හැටියට උත්තරයෙන් අත්පත ඇති ලිපිලිපිලිකින් උත්තරයෙන් විසින් ප්‍රකාශකරණ බව මෙහි දැනගත යුතුය.

ඉඩම්වල මාතර කුරු. විබ්ලි. ඊ. කේවිසන්, විශේෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තරයෙන්.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ කුරුවාන යන ගම පිහිටා තිබෙන මීට අනුකූල සහ තික සිතිගම්වල පෙණියන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම්:—

I.

O 14 55, 68 සහ O 14 54, 62 සිතිගම්පත්‍රවලට අඩවනු ලැබූ:—	සිතිගම 8.	විමරම.
	ඉඩමේ නම. <td>අ. රු. ප. </td>	අ. රු. ප.
බිම්කවිටිය.	කිරිමැරවලයේක සහ ජම්බටේයේක	22 0 30

මීට මාසිම—උතුරට අකුරුසේ සිට දෙහියායට යන පාරද; නැගෙනහිරට පිට්ටේදුර ගමඉමද, විකානගේ දොන් ප්‍රවාහිට අයිති උඩවත්තද; දකුණට ගමගේ වින්දිඅප්පට සහ තවත් අයවෙන්නට අයිති මහරුවුල්ලේ කුඹුරද; බස්සා ඉරට අණවුව විසින් සී. පී. විරසුරුට විකුනාපු කෝවිලගොඩ යේක නොහොත් මීවිටගොඩ යේකද (T. P. 155,797), ගම ගේ සිතිඅප්පට සහ තවත් අයවෙන්නට අයිති මහරුවුල්ලේ කුඹුරද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆண்டு-த்தது ஜூனியீ 7 ன் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ி ஆண்டு-த்தது முதலாம் நொம் பர் சட்டத்தின் 28 ம பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்துறை அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்து யா தும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஆண்டு-த்தது முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்து

வத்தைகொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாகப்படுத்துவார்.

டவ்ளியு. இ. டேவிட்ஸன்,
குறிப்பான உச்சியோகணநர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த கதுறுவான என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோடணைத்து குறிகப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புக்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றது :—

I.

0 $\frac{14}{55, 63}$ ம் 0 $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கடதாசிகளில் :

8 ம் பிரதமபடத்தில்.

துண்டு.

காணியினது பெயர்.

விசாலம்.

ஏ. ரூ. பெ.

1


...

கிரிமெட்டிவலகேன, ஜம்பட்டேகேன

...

22 0 30

எல்லை, வடக்கு-அக்குரெஸ்லிவிருந்து தெனியாயக்கு போகும் ரோட்டு; கிழக்கு-பிட்டவத்தறையை எல்லை, விதானகே தொன் ஜுவானிசடைய வத்த; தெற்கு-கமகே டிங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஉடுமுள்ளேகும்புர; மேற்கு-டி. பி. வீற்குரியக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கோவிலகொடகேன அல்லது ஓவிட்டகொடகேன (T. P. 155,797), கமகே டிங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஉடுமுள்ளேகும்புர.



Scale of 8 Chains to an Inch

Situation: Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1	Kirimetiwalahena and Jampattahena	22 0 30

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheets 0 $\frac{14}{55, 63}$ and 0 $\frac{14}{54, 62}$

S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
65	Watadeniyahena	3 2 20
65b	Do.	1 1 0
66a	Heenpanwiladeniya	1 3 0
		6 2 20

on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows: on the north by Wattedehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the east by Wattedehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the south by Batagodawatta belonging to Batagodage Punchi Baba and others; on the west by Watadeniya claimed by J. Wattuhami, Buluwankandemukalana belonging to Crown. Watadeniyaya claimed by J. Wattuhami.

O $\frac{14}{54,62}$ සිතියම පහතට අඩවනු ලැබේ :-

විමසවිලිය.	ඉඩමේ නම.	විමසරම.
65 ...	වටදෙහියේ ගේන	අ. ර. ප. 3 2 20
65b ...	එම.	1 1 0
66a ...	හීන්පන්විලදෙහිය	1 3 0
		<u>6 2 20</u>


මීට මාසිමි—උතුරට ආණ්ඩුව විසින් ජේ. වත්තුහාමිට විකුනු වත්තේගේනද (T. P. 174,221); නැගෙනහිරට ආණ්ඩුව විසින් ජේ. වත්තුහාමිට විකුනු වත්තේගේනද (T. P. 174,221); දකුණට බටහිරට සහ නවත් අසව්ව නට අසිති බටහිරයන් වත්තද; බස්නුරට ජේ. වත්තුහාමි විසින් අසිතිවැසිකම් කියන වටදෙහියද, රජසත්තක වුවත් තත්දේ මුකලානද, ජේ. වත්තුහාමි විසින් අසිතිවැසිකම් කියන බටදෙහියකද.

O $\frac{14}{54,62}$ ම අளவுකට පිටපත් කළ ;—

8 ම පිරිමපටත්තිය.

තැන්ග.	කාණියිනු පෙර.	විසාලය.
65 ...	වැට්දෙනියකේන	අ. ර. ප. 3 2 20
65 b ...	එම.	1 1 0
66 a ...	හීන්පන්විලදෙනිය	1 3 0
		<u>6 2 20</u>

ඈලි, වැට්දෙනිය-දෙ. වත්තුහාමිට අරාජාදිසාරාල විහිදවැට්දෙනියට වත්තේගේනද (T. P. 174,221); සිමුට්දෙනිය-දෙ. වත්තුහාමිට අරාජාදිසාරාල විහිදවැට්දෙනියට වත්තේගේනද (T. P. 174,221); තෙරු-වැට්දෙනියකේනද පුරුපිපාවුම සිලපේරුකුටුමුදෙය වැට්දෙනියකේනද; මෙරු-දෙ. වත්තුහාමි විසින් අරාජාදිසාරාල විහිදවැට්දෙනිය, අරාජාදිසාරාල විහිදවැට්දෙනිය, අරාජාදිසාරාල විහිදවැට්දෙනිය.



Scale of 8 Chains to an Inch.
Situation : Kaduruwana village in Palle Pattu of Morowak korale.
Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
65 ...	Wadeniyahena, &c.	A. R. P. 3 2 20
65b ...	Do.	1 1 0
66a ...	Heenpanwiladeniya	1 3 0
		<u>6 2 20</u>

O $\frac{14}{54, 62}$ கிண்கிண்புறம் அல்லது :-

கிண்கிண 8.

கிண்கிண்புறம்.

அல்லது கிண்கிண.

கிண்கிண்புறம்.

அ. ர. ப.

65a

...

வெள்ளையேகை

...

0 3 27

இவ்வாறு—புறம் அல்லது கிண்கிண்புறம், வெள்ளையேகை (T. P. 174,221); கிண்கிண்புறம் அல்லது கிண்கிண்புறம் (T. P. 174,221); அல்லது கிண்கிண்புறம் (T. P. 174,221); அல்லது கிண்கிண்புறம் (T. P. 174,221); அல்லது கிண்கிண்புறம் (T. P. 174,221).

O $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கடதாசியில் :-

8 ம் பிரதமபடத்தில்.

தண்டு.

கிண்கிண்புறம் பெயர்.

விசாலம்.

அ. ர. ப.

65a

...


வெள்ளையேகை

...

...

0 3 27

எல்லா, வடக்கு-கிண்கிண, வந்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகை (T. P. 174,221); கிண்கிண-மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகை (T. P. 174,221); தெற்கு-கிண்கிண, வந்துகாமி உரித்துபேசும் வெள்ளையேகை; மேற்கு-கிண்கிண, வந்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகை (T. P. 174,221).



Scale of 8 Chains to an Inch.

Situation : Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.

Name of Land.

Extent.

65a

...

Wadeniyahena, &c.

...

...

A. R. P.

0 3 27

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.Sheet O $\frac{14}{54, 62}$ S. J. O. MORE,
for Surveyor-General.